புள்ளிவிவரப்படி, 1971-72-ம் ஆண்டு நாம் எதிர்பார்க்கக்கூடிய பருத்தி உற்பத்தி 5.3 லட்சம் பேல் ஆகும். வேளாண்மைத் துறையில் தீவிரத் திட்டம் மத்திய அரசின் உதவியோடு நடத்தப் படுகிறது. சில மாவட்டங்களில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களில் பிரிவுபடுத்துவதுபற்றித் தனியாக ஆலோசிக்க வேண்டும்.

வக்பு போர்டு சார்பில் திருச்சிராப்பள்ளியில் தொழில்நுட்பக் கல்லூரி

* 366 வினா—திரு. கே. எ. வகாப் : மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வக்பு போர்டின் சார்பில் திருச்சிராப்பள்ளியில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் செயற்குறிப்பு ஏதேனும் அரசிடம் உள்ளதா?

(இ) ஆம் எனில், எவ்வளவு மூலதனத்தில்?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) இல்லை

(இ) இவ்வினாவிற்கு இடமில்லை.

திரு. கே. எ. வகாப் : இப்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பெருவாரியான பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும் இப்போது வருகிற வருவாயைக் கொண்டு இப்படித் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றை திருச்சி அல்லது சென்னையில் ஏற்படுத்த அல்லது ஒரு மருத்துவக் கல்லூரியை யாவது ஏற்படுத்த இந்த வக்ப் வாரியத்திற்கு அரசு யோசனை கூறுமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : பெருவாரியான வருமானம் வருகிறது என்று சொல்வது சரியல்ல. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ப்ரின்ஸ் ஆஃப் ஆர்காட் என்டோமென்ட்ஸ் சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஒரு சமரச முடிவு எடுக்கப்பட்டது. அதில் ஒரு ஷரத்து,

"The respondent shall start a College for Girls or an Industrial School for Boys at Tiruchirappalli and such a College shall be named as 'The Prince of Arcot Wakf Board College for

1972 மார்ச் 8]

Girls' or 'The Prince of Arcot Uakf Board Industrial School for Boys' as the case may be ''. என்று இருக்கிறது. அந்த என்டோமென்ட்க்கும் இந்த போர்ட்டுக்கும் ஏற்பட்ட சமரசம் என்று சொல்ல முடியாது. அந்த என்டோமென்ட் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

திரு. வா. மை. அப்துல் ஜப்பார்: இந்த வக்பு வாரியத்தினல் மதுரையில் நடத்தப்படும் கல்லூரியில் ஆசிரியர்களுக்குக் கூட ஒழுங்காக மாதச் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்ற குறை இருந்து வருவதை அரசு ஆராயுமா? அந்தக் கல்லூரியை நன்கு நடத்த வக்ப் வாரியம் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: உறுப்பினர் அவர்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக சில வேளைகளில் அங்கு உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு இப்போது சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

திரு. ஜே. ஜேம்ஸ்: வக்பு போர்ட்டிலிருந்து கன்னியாகுமரி ஜில்லாவில் ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பதாக இருந்தது. அதற்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. அது எப்போது துவங்கப்படும்?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: நில ஆர்ஜிதம் செய்யப்படவில்லை. அங்குள்ள பஞ்சாயத்து தலைவர் அவர்கள் நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்பேர்ப்பட்ட கருத்து ஒன்று வக்பு போர்ட் ஆலோசனையில் இருந்து வருகிறது.

திரு. கு. காமாட்சி: திருச்சி பகுதி பெரிய, பெரிய தொழிற் சாலைகள் அமைந்த பகுதியாகிவிட்டது. அங்கு ஒரு தொழிற் கல்லூரி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து வக்ஃப் போர்டில் பணவசதி இல்லாவிட்டாலும் கூட அரசாங்கமே முன்வந்து ஒரு தொழிற் கல்லூரியை அமைக்க முன்வருமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: அங்கு ஏற்கனவே ஒரு தொழிற் கல்லூரி இருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் முயற்சி எடுத்துக் கொள்ளுவார்களேயானல் அதுபற்றி வக்ப் போர்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.